1978 மார்ச் 23]   [திரு. கி. மனோகரன்]

இந்தத் துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு செலவினங்களுக்குச் செய்துள்ள முக்கிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றின் விவரங்கள் அவையில் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன. இத்துடன் 1977–78 ஆம் ஆண்டுக்கான இறுதித் துணை மானியக் கோரிக்கைகளை அவையினர் ஏற்குமாறு வேண்டி அமருகிறேன்.

4 1970–71 ஆம் ஆண்டு மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கைகள்—அளித்தல்.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : தலைவர் அவர்களே, 1970–71 ஆம் ஆண்டு மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கையை இம் மன்றத்தில் வைக்க முன் வந்துள்ளேன். அந்த ஆண்டில் சில மானியக் கோரிக்கைகளின் கீழ் இறுதியாக அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்தை விட மிகையாகச் செலவாகியுள்ளது.

1974–75 ஆம் ஆண்டுக்கான பொதுக் கணக்கு ஆய்வுக் குழு, 1970–71 ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கக் கணக்குகளை ஆராய்ந்து பார்த்து, சில மானியக் கோரிக்கைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்தை விட மிகையாகச் செலவாகியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. மிகைச் செலவுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்த பின்னர், ஒவ்வொரு மானியத்தின் கீழும் இறுதியாக அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்தைக் காட்டிலும் ஏற்பட்ட மிகைச் செலவுக்குரிய மானியக் கோரிக்கைகளைச் சட்டப் பேரவை முன் வைத்து அனுமதி பெறுமாறு, பொதுக் கணக்கு ஆய்வுக்குழு, பரிந்துரை செய்தது. அவ்வண்ணமே, 1970–71 ஆம் ஆண்டின் மிகைச் செலவுக்குரிய மானியக் கோரிக்கைகளின் விரிவான அறிக்கை இப்போது இம் மன்றத்தின் முன் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் மிகைச் செலவு 5.31 கோடி ரூபாயாக இருக்கிறது. இராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களில் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராமப் பணிகள் வேலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, '31. பஞ்ச நிவாரணம்' என்ற மானியக் கோரிக்கையின்கீழ் 1.42 கோடி ரூபாயும், முந்தைய ஆண்டுக் கணக்குகளில் செலவுகள் தவருக வகைப்பாடு செய்யப்பட்டிருப்பதைச் சரிப்படுத்துவதற்கு மானியக் கோரிக்கை '47. மாநில அரசு வழங்கும் கடன்களும் முன் பணங்களும்' என்பதன்கீழ் 1.57 கோடி ரூபாயும் இவ்வகையில் பெரிய செலவினங்களாகும். ஒவ்வோர் இனத்திலும் செலவு மிகையானதற்குக் காரணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மானியக் கோரிக்கையின் விரிவான அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன.

1970–71 ஆம் ஆண்டுக்குரிய மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கையை இம்மன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்,